



# பொன் வித்யாஷ்ரம் குழுமப் பள்ளிகள்

வகுப்பு - ஆறு இயல்-4 ஆகஸ்ட் மாத பாடக்குறிப்புகள்  
செய்யுள்-மூதுரை

I. குறுவினா:

1. கற்றவரின் பெருமைகளாக மூதுரை கூறுவன யாவை?

மன்னனையும், குற்றம் இல்லாமல் கற்றவரையும் ஒப்பிட்டுப் பார்த்தால் மன்னனை விடக் கற்றவரே சிறந்தவர். மன்னனுக்குத் தன் நாட்டில் மட்டுமே சிறப்பு. கற்றவர்க்குச் சென்ற இடம் எல்லாம் சிறப்பு.

செய்யுள்: துன்பம் வெல்லும் கல்வி

திறனறிதல்

நிரப்புக:

1. நெறி என்பதன் பொருள் வழி
2. தன்மானமில்லா கோழையுடன் சேரக் கூடாது
3. மூத்தோர் வார்த்தைகளை மீறக்கூடாது
4. இப்பாடலின் தலைப்பு துன்பம் வெல்லும் கல்வி
- 5 வற்றாமல் என்பதன் பொருள் குறையாமல்
6. இப்பாடலின் ஆசிரியர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
7. தூற்றும்படி என்பதன் பொருள் இகழும்படி
8. மக்கள் கவிஞர் என்ற சிறப்பு பெயரால் அழைக்கப்படுபவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.

உரைநடை

கல்விக்கண் திறந்தவர்

I. குறுவினா:

1. காமராசர் காலத்தில் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் யாவை?

காமராசர் காலத்தில் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனங்கள்:

\*பொறியியல் கல்லூரிகள்

\*கால்நடை கல்லூரிகள்

\*ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள்

\*மருத்துவ கல்லூரிகள்

2.காமராசர் முதல்வராகப் பொறுப்பேற்று, கல்விக்காக செய்த முதல் பணி யாது?

காமராசர் முதல் அமைச்சராகப் பதவியேற்ற நேரத்தில் ஏறக்குறைய ஆறாயிரம் தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன.

அவற்றை உடனடியாக திறக்க ஆணையிட்டார்.இதுவே காமராசர் முதல்வராகப் பொறுப்பேற்று கல்விக்காக செய்த முதல் பணியாகும்.

||சிறுவினா

1.காமராசரின் கல்விப்பணிகள் குறித்து எழுதுக.

காமராசர் முதல் அமைச்சராகப் பதவியேற்ற நேரத்தில் ஏறக்குறைய ஆறாயிரம் தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. அவற்றை உடனடியாகத் திறக்க ஆணையிட்டார்.மாநிலம் முழுவதும் அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்விக்கான சட்டத்தை இயற்றித் தீவிரமாக நடைமுறைப்படுத்தினார். மாணவர்கள் பசியின்றிப் படிக்க மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார்.பள்ளிகளில் ஏற்றத்தாழ்வின்றிக் குழந்தைகள் கல்வி கற்கச் சீருடைத் திட்டத்தை அறிமுகம் செய்தார். பள்ளிகளின் வசதிகளைப் பெருக்கப் பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் நடத்தினார்.

**துணைப்பாடம்**

**நூலகம் நோக்கி**

**I.குறுவினா:**

1.நூலகத்தில் படித்து உயர்ந்தோர் சிலரது பெயர்களை எழுதுக.

நூலகத்தில் படித்து உயர்ந்தோர்

\* அறிஞர் அண்ணா

\*ஜவகர்லால் நேரு

\* அண்ணல் அம்பேத்கர்

\*காரல் மார்க்ஸ்

2. ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகம் உள்ள நாடு எது?

ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகம் உள்ள நாடு சீனா.

3.சிறந்த நூலகர்களுக்கு வழங்கப்படும் விருதின் பெயர் யாது?

சிறந்த நூலகர்களுக்கு வழங்கப்படும் விருதின் பெயர் டாக்டர் ச.இரா.அரங்கநாதன் விருது ஆகும்.

4.அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் எத்தனை தளங்கள் உள்ளது?

அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் எட்டுத் தளங்கள் உள்ளன.

5.ஆசியக் கண்டத்திலே இரண்டாவது பெரிய நூலகம் எது? அதன் பரப்பளவு என்ன?

ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆகும். இதன் பரப்பளவு எட்டு ஏக்கர் ஆகும்.

### இலக்கணம்

### இன எழுத்துகள்

1.நிரப்புக:

1.ஐ என்னும் எழுத்துக்கு இ என்பது இன எழுத்தாகும்.

2.ஔ என்னும் எழுத்துக்கு உ என்பது இன எழுத்தாகும்.

3.இன எழுத்து இல்லாத தமிழ் எழுத்து .:

4.நெடிலை தொடர்ந்து அதற்கு இனமான

குறில் எழுத்து இடம் பெறுவது அளபெடை ஆகும்.

5.ஓஓதல் என்பது அளபெடை ஆகும்.

6. இன எழுத்துகள் அமைந்துள்ள சொல் தங்கை.

7.மெய் எழுத்துகளைப் போலவே உயிர் எழுத்துகளிலும் இன எழுத்துகள் உண்டு.

8.தமிழ் எழுத்துகளில் ஆய்த எழுத்துக்கு மட்டும் இன எழுத்து இல்லை.

## உடற்பயிற்சியின் பயன்கள்

**குறிப்புச்சட்டகம்**

**முன்னுரை**

உடற்பயிற்சியின் சிறப்பு

உடற்பயிற்சியின் பயன்கள்

உடற்பயிற்சியின் வகைகள்

உடற்பயிற்சிக்கான ஏற்பாடுகள்

**முடிவுரை**

**முன்னுரை**

“உடலில் உறுதி உடையவரே உலகில் இன்பம் உடையவராம்” என்கிறார் கவிமணி. இறைவன் தந்த மிகப்பெரிய கொடையான உடலினை பாதுகாப்பது நமது தலையாய கடமையாகும். அதற்கு உடற்பயிற்சி மிக மிக அவசியமானது.

**உடற்பயிற்சியின் சிறப்பு:**

“ஓடி விளையாடு பாப்பா” என பாரதியார் குழந்தைப் பருவம் தொட்டே விளையாட அழைக்கிறார். மேலும் உடலினை உறுதிசெய் என்கிறார். காலை மாலை இளம் வெயிலில் உலாவி வந்தால் எமன் நம்மை நெருங்குவதற்கு அஞ்சுவானாம்.

உடற்பயிற்சி செய்வதனால் உடல் உறுப்புகள் நன்கு வேலை செய்கின்றன. ஆதலால் கழிவுப் பொருள்கள் விரைவில் வெளியேறுகின்றன.

**உடற்பயிற்சியின் பயன்கள்**

உடற்பயிற்சி செய்வதின் மூலம் இரத்தஓட்டம் அதிகரிக்கின்றன. அதனோடு தொடர்புள்ள நரம்புகள் சுறுசுறுப்பு அடைகின்றன. உடற்பயிற்சி செய்வதால் நல்ல பசி எடுக்கின்றது. நல்ல தூக்கம் கிடைக்கின்றது. உடல் நோய் இல்லாமல் நல்ல நிலையில் இயங்குகிறது.

**உடற்பயிற்சியின் வகைகள்:**

ஓடுதல், தாவுதல், நீந்துதல் போன்றவை உடற்பயிற்சிக்கான சிறந்த விளையாட்டுகளாகும்.

கால்பந்து, கைப்பந்து, மட்டைப்பந்து போன்றவை குழுவின்ருடன் விளையாடும் வீர விளையாட்டுகள் ஆகும்.

கபடி தமிழ்நாட்டின் விளையாட்டு ஆகும்.

**உடற்பயிற்சிக்கான ஏற்பாடுகள்:**

தமிழ்நாடு அரசு உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை அறிந்து விளையாட்டுக்கென ஒரு துறையையே ஏற்படுத்தியுள்ளது.

அரசு விளையாடுவதற்குத் தகுந்த விளையாட்டு மைதானத்தையும், விளையாட்டுப் பொருள்களையும் வழங்கியுள்ளது.

**முடிவுரை:**

எல்லாச் செல்வங்களும் பெற்றிருந்தாலும் அவற்றை அனுபவிக்கின்ற கருவியாக இருப்பது உடம்பே.அத்தகைய சிறப்பு வாய்ந்த உடம்பே உயிரினும் மேலாகக் காக்க உடற்பயிற்சி செய்வோம் நலமுடன் வாழ்வோம்!!